

வரையறுத்த இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி (தனியார்) கம்பனி - 2020

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுத்த இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி (தனியார்) கம்பனியின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக்கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விபரமான வருமானக் கூற்று, இலாப நட்டக் கூற்று, உரிய மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள், பொழுப்பாக்கிய முக்கிமான கணக்கீட்டு கொள்கைகள் என்பவற்றை உள்ளடக்கிய 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டது. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து கம்பனியின் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசப்பாய்ச்சலினையும் உண்மையாகவும் நியாயமாகவும் தரும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புப்பட்ட தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளக்கக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது கம்பனியின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது கம்பனியினை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1)ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஜயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீடின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டினைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசியோன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு சபையின் உள்ளகக் கட்டுப்பாடின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- சம்பவங்கள் அல்லது நிலைமையின் காரணமாக கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவகத்திற்கு உள்ள ஆற்றல் தொரிபில் குறிப்பிடத்தக்க ஜயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல், பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால் நிதிக்கூற்றுக்களில் அது சம்பந்தமான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்த வேண்டியதுடன் அந்த வெளிப்படுத்தல்கள் பேணியவையாக காணப்படாதிருந்ததால் எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைத்தல் வேண்டும். எவ்வாறாயினும் எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீசிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது கம்பனியின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமூல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், விணைத்திறனாகவும் ஆக்கபூர்வமான கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக,

1.5 நிதிக்கூற்றுக்கள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடனான இணக்கமின்மைகள்

**உரிய நியமங்களுக்கான தொடர்புகளுடன்
இணக்கமின்மைகள்**

**முகாமைத்துவ
கருத்துரைகள்**

சிபாரிசுகள்

- (அ) நிதி நிலைமைக் கூற்றில் தென்னை மரங்களின் நியமத்தின் ஏற்பாடுகளின் உள்ளடக்கப்பட்ட 2009 ஆம் எண்ணிக்கையை கணிப்பீடு பிரகாரம் முதிர்ச்சியடைந்த ஆண்டிற்கு முன்பிலிருந்து செய்வதற்காக மரங்களின் பெறுமதி கிரயம் காணப்பட்டு வரும் ரூபா 1,347,099 விலைமனுக்கள் அல்லது நியாயப் போதுமான முதிர்ச்சியடையாத கோரப்பட்டுள்ளன. அந்த பெறுமதியில் மதிப்பீடு செய்து தொகையான முதிர்ச்சியடையாத தென்னை பயிர்ச் செய்கை மீதி மரங்களின் பெறுமதியை கணக்கீடு செய்யப்பட சம்பந்தமான சான்றுகள் சமர்ப்பிக்கப்படாததுடன் கிரயத்தில் அல்லது நியாய வேண்டியதுடன் சமர்ப்பிக்கப்படாததுடன் போது ரூபா பெறுமதியில் மதிப்பீடு முதிர்ச்சியடைந்த மரங்களின் மீளாய்வாண்டின் போது ரூபா 16,139,300 தொகையான பெறுமதிக்கான பெறுமானத் வருமானம் அல்லது வருமானத்தில் 28.07 சதவீத பங்களிப்பினை கணக்கீடு நியமம் 41 தேய்வு கணக்குகளில் இனங்காணப்படுதல் வேண்டும். தென்னை மற்றும் தென்னை கணக்கீட்டு நியமம் 45 ஆம் பந்தியின் பிரகாரம் கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன். மரங்களிலிருந்து வழங்கியுள்ள முதிர்ச்சியடைந்த தென்னை மரங்களின் பெறுமதி கிரயம் அல்லது நியாயப் பெறுமதிக்கு மதிப்பீடு செய்யப்பட்டு

முதிர்ச்சியடைந்த
பயிர்ச்செய்கையாக இலங்கை
கணக்கீட்டு நியமம் 41 இன் 45
ஆம் பந்தியின் பிரகாரம் கணக்கீட்டு
செய்யப்பட்டிருக்கவில்லை. மேலும்
இலங்கை கணக்கீட்டு நியமம் 16
இற்கு இணங்க இந்த
முதிர்ச்சியடைந்த மரங்களின்
பெறுமதிக்காக பெறுமானத் தேய்வு
கணக்குகளில்
இனங்காணப்படாததனால்
மீளாய்வாண்டிற்கான பெறுமானத்
தேய்வும் குறைத்து கணிப்பீடு
செய்யப்பட்டிருந்தது.

| | | |
|-----|--|--|
| (ஆ) | வணிக மற்றும் ஏனைய பெறுவேண்டிய உள்ளடக்கப்பட்ட கால்நடை சபையிடமிருந்து ரூபா 3,308,760 தொகை மற்றும் தாங்கி செயற்திட்டத்திடமிருந்து பெறுவேண்டிய மீதியான ரூபா 216,500/= பணம் 2021-02-12 ஆந் திகதி அந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. ஏனைய பெறுவேண்டிய மீதியில் உள்ளடக்கப்பட்ட பெறுவேண்டிய ரூபா 786,862 மற்றும் விற்பனைகளுக்காக பெறுவேண்டிய ரூபா 149,844/= ஆகிய பெறுமதிகள் என்லிப் (LANLIB) கம்பனியின் ஜந்தொகையிலிருந்து முன் கொண்டுவரப்பட்ட மீதியானதுடன் அப்பெறுமதிகளுக்கான உரிய ஆவணங்கள் கம்பனியிடம் இல்லை. முற்பணங்கள் மற்றும் வைப்புக்களின் ரூபா 498,750/= மீதியில் மின்சார சபையில் வைப்பாகக் காணப்படுகின்ற ரூபா 100,000/= மற்றும் ஜயகொடி எரிபொருள் நிலையத்தின் ரூபா 100,000/= வைப்பும் உள்ளடங்கியுள்ளன. | நியமத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வணிக மற்றும் ஏனைய பெறுவேண்டிய மீதிகளுக்காக பாதிப்புக்களை செம்மையாக்கல்கள் மதிப்பீடு செய்யபடுதல் வேண்டும். |
| (இ) | இலங்கை கணக்கீட்டு நியமம் 36 இன் 9 ஆம் பந்தியின் பிரகாரம் ஒவ்வொரு அறிக்கையிடல் காலப்பகுதியின் இறுதியிலும் | சந்தையில் தேவையான மூலப்பொருட்கள் பற்றாக்குறையாக இருத்தல், விலைகள் நியமத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சொத்துக்களின் பெறுமதி நியாயமான பெறுமதியில் மதிப்பீடு |

சொத்துக்களின் பாதிப்புக்களுக்காக அதிக அளவில் செய்யப்படும். மதிப்பீட்டினை மேற்கொள்கையில் காணப்படல், மேலதிக அச்சொத்துக்களுக்காக வேலையாள் கூலிக்காக பாதிப்புக்களுக்கான மதிப்பீடு செலவு செய்யப்படல் செய்யப்பட்டு பாதிப்புக்களுக்கான என்பவற்றினால் இயந்திரம் நட்டம் இனங்காணப்பட வேண்டிய பயன்படுத்தாது போதிலும் 2016 ஆம் ஆண்டின் காணப்பட்டது. போது ரூபா 3,853,490 செலவு அதற்கிணங்க உணவை செய்யப்பட்டு திருத்தம் தயாரிப்பதனை விட செய்யப்பட்ட கம்பனியின் வெளியிலிருந்து கால்நடை அரைத்தல் இயந்திரம் கொள்வனவு செய்தல் 2022 மூன் 05 ஆந் திகதி வரை இலாபகரமானதாகும். பயன்படுத்தாது காணப்பட்டிருந்தும் எனினும் தற்பொழுது அது தொடர்பாக நாட்டில் காணப்படுகின்ற பாதிப்புக்களுக்காக ஒதுக்கீடு நிலைமைக்கு இனங்க செய்வதற்குப் பதிலாக வருடாந்தம் இந்த இயந்திரத்தினை ரூபா 578,024 தொகை பெறுமானத் வாடகை அடிப்படையில் தேய்வாக பதிவழிக்கப்பட்டிருந்தமை வழங்குதல் அல்லது அவதானிக்கப்பட்டது. உணவை தயாரிப்பதற்கு எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும். இந்த இயந்திரத்திற்காக வருடாந்தம் ரூபா 578,024/= பெறுமானத் தேய்வு மாத்திரம் மேற்கொள்ளப்படும்.

1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

| | கணக்காய்வு அவதானிப்புக்கள் | முகாமைத்துவ கருத்துரைகள் | சிபாரிசுகள் |
|-----|---|--|--|
| (அ) | மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 212,765 தொகையான மீதியானது முன்னைய ஆண்டின் போதும் ஆரம்ப காணப்பட்டிருந்தும் செய்கையானது பதிவழிப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. | 2017 ஆம் ஆண்டின் போது ரூபா 212,765 செலவு கருவா பயிர்ச் செய்கை மீதியாகக் கருவா பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் கடுமையான வரட்சி நிலவியதனால் கருவா நாற்றுக்கள் அழிவடைந்துள்ளதனால் அழிவடைந்துள்ளது. அடுத்து வரும் நிதிக்கூற்றுக்களில் பதிவழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். | செய்கையை சரியாக இனங்கண்டு நிதிக்கூற்றுக்களில் செம்மையாக்குதல் வேண்டும். |
| (ஆ) | மீளாய்வாண்டிற்கான இறுதி இருப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய ரூபா 274,496 தொகையான தேங்காய், முட்டை மற்றும் பச்சை இருப்புக்களை இறுதி இருப்பில் தவிர்க்கப்பட்டதனால் இல்லாபழும் இறுதி இருப்பும் அப்பெறுமதியால் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது. | அடுத்துவரும் நிதிக்கூற்றுக்களில் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன். | இருப்புக்களை சரியாக கணக்கீடு செய்து நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுதல் வேண்டும். |

| | | | |
|-----|---|--|--|
| (இ) | நிலையான சொத்துக்கள் பதிவேடு நாளதுவரையாக பேணப்படாமையின் காரணமாக நிதிக்கூற்றுநக்களில் காட்டப்பட்டுள்ள ரூபா 2,613,904 பெறுமானத் தேய்விற்கான ஒதுக்கீடு மற்றும் ஆதனம், பொறி, உபகரணங்களின் பதிவழித்த பெறுமதியான ரூபா 77,458,999 மீதியின் சரியான தன்மையை கணக்காய்வின் போது உறுதிப்படுத்த முடியாதிருந்தது. மேலும் ரூபா 21,000,000 தொகையான கட்டிடங்களின் பெறுமதியில் மாவத்தை பண்ணை கட்டிடத்தின் பெறுமதி உள்ளடக்கப்பட்டிருந்ததா என்பதனை கணக்காய்வில் உறுதிப்படுத்த முடியாதிருந்தது. | கம்பனியை நடவடிக்கையோடு நிலையான சொத்துக்கள் பதிவேடும் எதிர்காலத்தில் நாளதுவரையாகக் கப்படும். அதன் பின்னர் சரியான நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை பேணலாம் எனத் தெரிவிக்கிறேன். | நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை நாளதுவரையாக பேணுதல் வேண்டும். |
| | 2011-12-07 ஆந் திகதி மதிப்பீட்டுத் தினைக்களத்தினால் வழங்கப்பட்ட கடிதத்தில் கட்டிடம் மற்றும் ஏனைய நிர்மாணங்களின் கீழ் ரூபா 21,000,000 ஆக பெறுமதி காட்டப்பட்டுள்ளது. அத்திகதியில் அனைத்து கட்டிடங்களும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதனால் அப்பெறுமதியில் மாவத்தை பண்ணை கட்டிடத்தின் பெறுமதியும் உள்ளது என எண்ணலாம். எவ்வாறாயினும் தற்பொழுது கம்பனியை கலைக்கும் நடைமுறையின் பின்னர் சரியான நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை பேணலாம் எனத் தெரிவிக்கிறேன். | | |
| (ஏ) | கம்பனியால் பான்ஸ் பிலேசில் அமைந்துள்ள ரூபா 22,500,000 பெறுமதியான கட்டிடத்திற்காக ரூபா 1,125,000 பெறுமானத் தேய்வு கணக்கீடு செய்யப்பட்டிருக்காததுடன் இந்த வீட்டின் பெறுமதியானது நியாய பெறுமதிக்கு நிதிக்கூற்றுக்களுக்கு கொண்டு வரப்பட்டிருக்கவில்லை. இந்த வீட்டில் தற்பொழுது ஒரு உத்தியோகத்தர் குடியிருந்தும் அது தொடர்பான வாடகை வருமானம் நிதிக்கூற்றுக்களில் இனங்காணப்படவில்லை. | வீட்டின் பெறுமதியானது ஐந்தொகையில் Property Plant & Equipments இன் கீழ் காட்டப்பட்டுள்ளது. அக்காணி கம்பனிக்குச் சொந்தமானதல்ல. மதிப்பீட்டுத் தினைக்களத்தினால் 2011-10-31 ஆந் திகதி வழங்கப்பட்ட கடிதத்தில் இந்த வீட்டின் பெறுமதியாக ரூபா 22,500,000/= மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அப்பெறுமதி 2014 ஆம் ஆண்டு கணக்காய்வு செய்த சாந்த அதிகாரி கணக்காய்வு நிறுவனத்தினால் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் பெறுமானத் தேய்விற்கான ஏற்பாடு கணக்கீடு செய்யப்பட்டிருக்காததுடன் அதற்கான காரணத்தையும் | கம்பனிக்குச் சொந்தமான சொத்துக்கள் சரியாக நிதிக்கூற்றுக்களில் முன்வைக்கப்படுதல் வேண்டும். |

தேடிக் கண்டு பிடிக்க
முடியாதுள்ளது. தற்பொழுது
அந்த நிறுவனம்
முடப்பட்டுள்ளது. எனினும்
எதிர்காலத்தில் கம்பனி
கலைக்கப்படுவதனால்
சரியான நிலையான
சொத்துக்கள் பதிவேட்டினை
எதிர்காலத்தில் பேண முடியும்
என தெரிவிக்கிறேன்.

- (உ) இலங்கை கணக்கீட்டு நியமம் 16 இன் 51 ஆம் பந்தியின் பிரகாரம் நடைமுறையற்ற சொத்துக்களுக்காக விணைத்திறனான ஆயுட்காலம் வருடாந்தம் முகாமைத்துவத்தின் மூலம் மீளாய்வு செய்யப்பட்டு நிதிக்கூற்றுக்களுக்கு செம்மையாக்கப்பட வேண்டிய போதிலும் ரூபா 35,697,784 கிரயமான முழுமையாக பெறுமானத் தேய்வு செய்யப்பட்ட ஆடுனம், பொறி மற்றும் உபகரணங்கள் இன்னும் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தும் இலங்கை கணக்கீட்டு நியமம் இலக்கம் 8 இன் பிரகாரம் தேவையான செம்மையாக்கல்கள் செய்யப்பட்டிருக்கவில்லை.
- சொத்துக்கள் மீள்மதிப்புச் செய்யப்பட்டு இலங்கை கணக்கீட்டு நியமம் 8 இன் பிரகாரம் சரியான நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். நியமத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் சொத்துக்களுக்காக விணைத்திறனான ஆயுட்காலத்தை வருடாந்தம் முகாமைத்துவத்தின் மூலம் மீளாய்வு செய்து நிதிக்கூற்றுக்களுக்கு செம்மையாக்குதல் வேண்டும்.

1.6 பெறவேண்டிய கணக்குகள் மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெறவேண்டிய கணக்குகள்

| | | |
|----------------------------|--------------------------|-------------|
| கணக்காய்வு அவதானிப்புக்கள் | முகாமைத்துவ கருத்துரைகள் | சிபாரிசுகள் |
|----------------------------|--------------------------|-------------|

| | |
|---|---|
| <p>தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையினால் 2014 ஆம் ஆண்டில் கம்பனி சவீகரிக்கப்பட்டதுடன் 2014 பூலை 08 ஆந் திகதி பெற்றுக்கொள்ளப்பட்ட வேண்டுதலுக்கு இனங்க தாய்க்கம்பனிக்கு ரூபா 140,000,000 முற்பணம் வழங்கப்பட்டிருந்ததுடன் இன்று வரை அந்த முற்பணத்தை செய்வதற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை.</p> | <p>2014 ஆம் ஆண்டின் போது முற்பணத்தை அறவீடு கம்பனி சவீகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தின் போது எடுத்தல் வேண்டும். கம்பனிக்கு மீண்டும் செலுத்த வேண்டிய பணமாக ரூபா 140,000,000/= தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பணம் இன்னும் கிடைக்கவில்லை. கம்பனியை கலைக்கும் நடவடிக்கை இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால் அதற்கு பொருத்தமான நடவடிக்கை எடுப்பேன்.</p> |
|---|---|

1.6.2 செலுத்தவேண்டிய கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவ கருத்துரைகள்

சிபாரிசுகள்

வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதிகளின் கீழ் தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான வெலிசறை பண்ணைக்குச் செலுத்த வேண்டிய ரூபா 1,608,099 மற்றும் சிரிங்கபான பண்ணைக்குச் செலுத்த வேண்டிய ரூபா 17,298 மீதிகள் அப்பண்ணை கணக்குகளில் வணிக மற்றும் ஏனைய பெறவேண்டிய மீதிகளின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்காததுடன் தேசிய கால்நடை சபையின் தலைமை அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய மீதியாக ரூபா 43,495 காட்டப்பட்டிருந்தும் தேசிய கால்நடை சபையின் கணக்குகளில் பெறவேண்டியவையாக ரூபா 1,110,500 காணப்பட்டதனால் ரூபா 1,067,005 வித்தியாசம் என்பதனால் அந்த மீதிகளின் வித்தியாசத்தை தேடிக்கண்டு பிடித்து தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதிகளின் கீழ் காட்டப்பட்டுள்ள தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் பண்ணைகளுக்கு செலுத்த வேண்டியதான் வெலிசறை பண்ணைக்கு ரூபா 1,608,099/= மற்றும் சிரிங்கபான பண்ணைக்கு ரூபா 17,298/= ஆகிய பெறுமதிகள் சரியானவை என தெரிவிக்கிறேன். அதற்காக உரிய ஆவணங்கள் நிறுவனத்திடம் உள்ளன. தேவைப்படுகையில் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கலாம். அவ்வாறே அந்த பண்ணைகளின் நிதிக்கூற்றுக்களில் வணிக மற்றும் ஏனைய பெறவேண்டிய மீதிகளின் கீழ் அப்பெறுமதிகள் காட்டப்படுதல் வேண்டும்.

வணிக மற்றும் ஏனைய செலுத்த வேண்டிய மீதிகளின் வித்தியாசங்களை தேடிக்கண்டு பிடித்து தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் முதலியவற்றுடனான இணக்கமின்மைகள்

**சட்டங்கள், விதிகள்,
பிரமாணங்கள்
முதலியவற்றுக்கான
தொடர்பு**

இணக்கமின்மை

**கணக்கீட்டு
உத்தியோகத்திற்கு
கருத்துரைகள்**

சிபாரிசுகள்

| | | | | |
|--|---|--|---|--|
| (அ) 2002 நவம்பர் 28 ஆந் திகதிய ஐஎஜ் 02/2002 ஆம் திறைசேரியின் துணைக்கருவிகள், மென்பொருட்கள் என்பன தொடர்பாக நிலையான தொடர்பாக நிலையான சொத்துக்கள் பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை . | கணனி இலக்க நிலையான தொடர்பாக நிலையான சொத்துக்கள் பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை . | துணைக்கருவிகள், மென்பொருட்கள் என்பன தொடர்பாக நிலையான சொத்துக்கள் பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை . | திறைசேரியின் பிரகாரம் கணனி துணைக்கருவிகள், மென்பொருட்கள் என்பன தொடர்பாக நிலையான சொத்துக்கள் பதிவேடு பேணப்பட்டிருக்கவில்லை . | நிலையான சொத்துக்கள் சம்பந்தமாக சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
|--|---|--|---|--|

| | | | | |
|-----|---|--|---|---|
| (ஆ) | 1978 திசெம்பர் 319 ஆந் திகதிய 842 ஆம் இலக்க திறைசேரி சுற்றிக்கை | நிலையான சொத்துக்கள் நாளதுவரையாக நோட்டீஸ் பேணப்பட்டிருக்கவில்லை . | திறைசேரியின் பிரகாரம் நாளதுவரையாக்கப்பட ட நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். | நிலையான சொத்துக்கள் சம்பந்தமாக சுற்றிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். |
|-----|---|--|---|---|

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டிற்கான வரிக்கு முன்னைய செயற்பாட்டு விளைவுகள் ரூபா 11,455,253 நட்டமாக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான நட்டம் ரூபா 15,727,686 ஆகும். அதற்கிணங்க நிதி விளைவுகளில் ரூபா 4,272,433 முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. இந்த முன்னேற்றத்திற்கு விற்பனைக் கிரயம், நிர்வாகச் செலவுகள் குறைவடைதல் பிரதான காரணமாக இருந்தது.

2.2 விகிதா சார பகுப்பாய்வு

மீளாய்வாண்டிற்கான நடைமுறை சொத்துக்களின் விகிதம் விரைவுச் சொத்துக்கள் விகிதம், மொத்த இலாப விகிதம் என்பன முறையே 3.26 மற்றும் 3.09 ஆக இருந்ததுடன் முன்னைய ஆண்டிற்கான அந்த விகிதம் முறையே 3.31, 3.03 மற்றும் 3.44 ஆகும். அதற்கிணங்க நடைமுறைச் சொத்துக்கள் விகிதத்தில் வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதுடன் மொத்த இலாப விகிதத்தில் முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது. விற்பனைக் கிரயத்தில் குறைவு இதற்கு காரணமாக இருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்

முகாமைத்துவத்தின் கருத்துரைகள்

சிபாரிசுகள்

(அ) இந்த நிறுவனத்தை ஒரு கம்பனியாக ஸ்தாபிப்பதற்கு முன்னர் காணப்பட்ட ஸ்லிப் (LANLIB) என்ற பெயருள்ள கம்பனி 2009 இலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை செலுத்தாத ரூபா 25,932,371 வரிப் பொறுப்பு மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருந்ததுடன் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதிவேட்டில்

ஸ்லிப்ஸ் (LANLIB) உரிய வரிப்பொறுப்பினைத் தீர்த்துவைப்பதற்கு 299,054/= தொகை நடவடிக்கை எடுத்தல் உள்ளாட்டு இறைவரித் தினைக்களத்திற்கச் செலுத்தப்பட்டது. பதிவேட்டின் வித்தியாசம் அதுவாகும். இந்த வரிப் பொறுப்பினைத் தீர்த்துவைப்பதற்குத் தேவையான நடவடிக்கையானது இந்த

செலுத்த வேண்டிய நாட்களில் இடம்பெற்று
 ஓட்டுமொத்த வரிப் பெறுமதி என
 ரூபா 26,231,425 ஆக தெரிவிக்கிறேன்.
 இருந்ததனால் ரூபா 299,054
 வித்தியாசமாகும். உரிய
 வரிப்பொறுப்பு 07
 ஆண்டுகளுக்கு மேற்பட்ட
 காலமாக காணப்பட்டு வரும்
 ஒரு மீதியாக இருந்ததுடன்
 மீளாய்வாண்டின் இறுதிவரை
 உரிய வரிப் பொறுப்பினை
 தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை
 எடுக்கப்பட்டிருக்காததனால் இது
 கம்பனியின் நிலைத்திருத்தல்
 தொடர்பாக பாதகமான
 வகையில் தாக்கமளித்திருந்தது.

(ஆ) பண்ணையில் காணப்பட்ட மா 2019, 2020 ஆம் கம்பனியின் வருமானத்தை
 மரங்களின் பெறுமதியை ஆண்டுகளின் போது மா சரியாக இனங்கண்டு
 மதிப்பீடு செய்து மரங்களின் கிளைகள் நிதிக்கற்றுக்களில் காட்டுதல்
 கணக்குகளுக்கு கொண்டு வெட்டப்படாமை உரிய வேண்டும்
 வரப்பட்டிருக்காததுடன் அந்த காலத்தில் பச்சைகள்
 மரங்களிலிருந்து பெற்ற போடப்படாமை, பயிற்சி
 வருமானமாக மீளாய்வாண்டிற்கு பெற்ற உத்தியோகத்தர்களின்
 முன்னைய ஆண்டில் ரூபா குறைந்த அறிவு போன்ற
 27,755 காட்டப்பட்டிருந்த காரணங்களால் மாம்பழ
 போதிலும் மீளாய்வாண்டின் விளைச்சல்
 போது எதுவித வருமானமும் குறைவடைந்துள்ளது.
 கணக்குகளில் எதிர்காலத்தில் மா
 காட்டப்பட்டிருக்கவில்லை. மரங்கள் கணக்கெடுப்பு
 செய்து சரியாக
 அறிக்கைகளைப் பேணுவதற்கு நடவடிக்கை
 எடுப்பேன்.

3.2 செயற்பாட்டு செயற்தறனின்மை

.....
கணக்காய்வு அவதானிப்புக்கள் **முகாமைத்துவத்தின்** **சிபாரிசுகள்**

(அ) பொரயிலர் கோழிகளின் 2022-01-01 இலிருந்து கம்பனியின் வருமானத்தை
 விற்பனை வருமானம், வரையறுத்த இலங்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
 கொள்ளுபிட்டி விற்பனை கோழிவளர்ப்பு அபிவிருத்தி
 நிலையத்தின் வருமானம், (தனியார்) கம்பனி, தேசிய
 முட்டை விற்பனை வருமானம் கபால் நடை அபிவிருத்திச்
 என்பனவாக முன்னைய சபையின் ஒரு பண்ணையாக
 ஆண்டில் ரூபா 9,201,740 செயற்பட்டு நடவடிக்கைகளை
 வருமானம் மேற்கொண்டு வருகின்றது.
 உழைக்கப்பட்டிருந்தும் 2019 மற்றும் 2020 ஆம்
 மீளாய்வாண்டின் போது ஆண்டுகளின் போது
 முகாமைத்துவத்திற்காக
 இழக்கப்பட்டிருந்ததுடன் ஈடுபடுத்துவதற்கு பயிற்சி

இன்னும் 05 வருமானங்கள் பெற்ற உத்தியோகத்தர்களின் முன்னைய ஆண்டுடன் பற்றாக்குறை, அதனால் ஒப்பிடுகையில் 06 பயிற்சி பெறாத சதவீதத்திலிருந்து 70 சதவீதம் உத்தியோகத்தர்களை வரையான வீச்சில் முகாமைத்துவத்திற்கு குறைவடைந்திருந்தது. ஈடுபடுத்தல், அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமை, சேவைக்காலம் மிகவும் குறுகியதாக இருத்தல் கம்பனியை மேற்பார்வை செய்தல், சம்பந்தமாக தாய்க் கம்பனி காட்டிய பலவீனங்கள் ஆகிய காரணங்கள் கம்பனிக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பனியின் வளங்களை சிக்கனமாகவும் ஆக்கபூர்வமாகவும் விணைத்திற்னாகவும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்து பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன். எதிர்காலத்தில் புதிய செயற்திட்டத்தை ஆரம்பித்து பண்ணை இழந்துள்ள வருமானத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முயற்சி செய்வேன்.

(ஆ) நிறுவனத்தின் பண்ணை எதிர்காலத்தில் செவ்விளனி கம்பனியின் வருமானத்தை காணியில் 39 செவ்விளனி மரங்கள் காணப்படுவதுடன் ஒரு மரத்திலிருந்து ஒரு ஆண்டிற்கு 40 இளனிகள் அளவில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததுடன் ஒரு இளனி ஆகக் குறைந்தது ரூபா 40 வீதம் விற்க கூடியதாக இருந்தததால் ஒரு ஆண்டில் 1,560 இளனிக்களை விற்பனை செய்து ரூபா 62,400 வருமானத்தை உழைக்க கூடியதாக இருந்த போதிலும் மீளாய்வாண்டின் போது ரூபா 4,580 ஆகிய சிறிதளவு வருமானம் உழைக்கப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் கணக்கெடுப்பு செய்வதற்கு நிரணயிக்கப்பட்டுள்ளது. அந்த மரங்களுக்கு மத்தியில் விளைச்சல் உள்ள மற்றும் விளைச்சல் இல்லாத மரங்களும் உள்ளன. உரிய காலத்தில் பசளைகள் இடப்படாமை இதற்கு தாக்கடனித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நிலைமையைத் தவிர்த்து உச்ச அளவு விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கிறேன்.

| | | |
|-----|--|---|
| (இ) | பண்ணையில் அண்ணளவாக 9000 மரங்கள் உள்ளதுடன் 45 நாட்களுக்கு ஒரு தடவை அண்ணளவாக 55,000 தேங்காய்களை ஒரு தேங்காய் முறையில் பிடிக்கக் கூடியதாக இருப்பதனால் அதற்கிணங்க ஒரு ஆண்டின் போது 440,000 (55,000*8) தேங்காய்களை பிடிக்கலாம் எனவும் ஒரு தேங்காய் அண்ணளவாக ரூபா 60 வீதம் விற்பனை செய்யப்படுகின்றது எனவும் அதற்கிணங்க ஒரு ஆண்டின் போது ஒட்டு மொத்தமாக தேங்காய் விற்பனை வருமானமாக ரூபா 26,400,000 (440,000* 60) உழைக்க கூடியதாக காணப்பட்ட போதிலும் மீளாய்வாண்டின் போது தேங்காய் விற்பனை வருமானமாக ரூபா 15,473,558 தொகை குறைவாக காட்டப்பட்டிருந்தது. மேலும் பொருள் மெய்மையாய்வு அறிக்கையில் அந்த தென்னை மரங்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. | தேங்காய் விளைச்சல் 45 நாட்களுக்கு ஒரு தடவை பெற்றுக்கொள்ளப்படுகின்றது. தேங்காய் முறையின் போது பிடிக்கப்படுகின்ற தேங்காய் விளைச்சலானது வருடாந்தம் காணப்படுகின்ற காலநிலை மற்றும் வானிலை நிலைமைகளுக்கு இனங்க மாற்றமடையும். அண்ணளவாக 9,000 தென்னை மரங்கள் அளவில் பண்ணையில் உள்ளன. அந்த மரங்களிலிருந்தும் விளைச்சல் கிடைப்பதில்லை. பயிற்சிபெற்ற உத்தியோகத்தர்கள் இல்லாமை, ஆகக்குறைந்த தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துதல் உரிய காலத்திற்கு பசளைகள் பயன்படுத்தப்படாமை ஆகிய காரணங்களும் தேங்காய் விளைச்சல் குறைவடைந்தமைக்கு தாக்கமளித்துள்ளது. எதிர்காலத்தில் பசளை இடுதல் உத்தியோகத்தர்களுக்கு தேங்காய் விளைச்சல் சம்பந்தமாக தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதன் மூலம் அதிக தேங்காய் விளைச்சலைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன். |
|-----|--|---|